

**இலங்கையில் தொலைக்காட்சித்
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி**

ஸ்ரீதயாளன் ஸ்ரீபிருந்திரன்

முதுதத்துவமாணி

2015

இலங்கையில் தொலைக்காட்சித் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி

ஸ்ரீதயாளன் ஸ்ரீபிருந்திரன்

முதுதத்துவமாணி கல்வி நெறியைப் பூர்த்தி செய்வதற்காக
ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பட்டப்பின்
கற்கைகள் பீடத்திற்கு இவ்வாய்வு சமர்ப்பிக்கப்படுகின்றது.

2015

The Evolution of Television Technology in Sri Lanka

A Survey

Srithayalan Sribreindran

Thesis submitted to the University of Sri Jayewardenepura for the
award of the Degree of Master of Philosophy

in mass communication

2015

ஆய்வாளரின் உறுதியுரை

எனது முதுகத்துவமானி பட்டத்திற்காக சமர்ப்பிக்கப்படும் இவ்வாய்வுக்கட்டுரையானது எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் ஏதாவதோரு பட்டத்தைப் பெறுவதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட எவ்விடயத்தையும் தழுவியதாக அமையவில்லை என்பதையும் இதற்கு உசாத்துணையாகப் பயன்படுத்திய மூலங்கள் உரியமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளன என்பதையும் இவ்வாய்வில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் எனது சொந்தக் கருத்துக்கள் என்பதையும் உறுதிப்படுத்துகின்றேன்.

.....

திகதி

.....

ஆய்வாளர்
ஸ்ரீதயாளன் ஸ்ரீபிருந்திரன்
1301HU2011007

மேற்பார்வையாளரின் உறுதியுரை

இவ்வாய்வானது ஸ்ரீதயாளன் ஸ்ரீபிருந்திரன் என்பவரால் முதுகத்துவமாணி கல்வித் தகைமைக்காக எனது வழிகாட்டலின் கீழ் எழுதப்பட்டதாகும்.

இது வேறு எந்தவொரு பட்டத்திற்காகவும் வழங்கப்பட்டதன்று என உறுதி கொள்கிறேன்.

திகதி

மேற்பார்வையாளர்

மேற்பார்வையாளரின் சான்றிதழ்

இவ்வாய்வுக் கட்டுரை தொடர்பாக பர்ட்சகர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக் களையும் ஆலோசனைகளையும் உள்வாங்கி உருவாக்கப்பட்டுள்ளது.

.....

திகதி

.....

மேற்பார்வையாளர்

The evolution of Television Technology in Sri Lanka

a Survey

SRITHAYALAN SRIBREINDRAN

ABSTRACT

The purpose of my research is to analyse the gradual development of television technology in Sri Lanka from 1979 to 2014 and make my recommendation for further improvement in this field.

Further development in this regard is essential for both the television creative artistes and the viewers. Technological infrastructure required is being laid down to achieve the aims and objectives collectively. The following proposals are made to carry off the tasks forward.

- * Completely switching over to digital technology from the old analog technology.
- * Creating a high quality technological environment.
- * Setting up committees to encourage the use of sophisticated equipment.
- * Improving the creative personality of the technicians.
- * Initiating a series of discussion for the exchange of ideas for the planning and creation of a television technology foundations to suit the Sri Lankan environment.

The source of data for the study are of two types.

- (a) * Sharing the experience of programme producers and technicians.
 - * Discussions and interviews with viewers.
 - * Data collected by the observation of the control rooms, transmitting studios, transmitting wagons, relaying towers, archives of records.
- (b) * Date collected through questionnaires from programme producers, viewers and technicians.
 - * Information collected from the libraries of various universities, national archives department, NGOS' publications, recorded events and information collected from official web - sites.

The study consists of five chapters.

1. Research Methodology.
2. The basics of the concept of television technology in mass communication.
3. Television technology in Sri Lanka in the initial years and its development.
4. Private Televisions and their technological advancements.
5. Recommendations and conclusion.

Chapter – 1 outlines essentially the aims of the research and the hypothesis propounded. The main evidences and the data collection tools are also listed.

Chapter – 2 Briefly examines the technological development of mass communication at the global level.

Chapter - 3 the inception of television broadcasts through the independent television net - work and the creation of the Rupavahini corporation with Japanese aid are discussed. Their impact on the general public is also analyzed.

Chapter - 4 The changes in political scenario led to the creation of more independent television net-works. Their gradual development; sophisticated equipment, the feed back from the viewers and the recent switch over to the digital technology are analyzed. The data required for the study from the technicians and programme producers. obtained through questionires and interview one presented.

Chapter - 5

- (i) Immediate switch over to digital technology.
- (ii) Existing staff be provided training in digital technology and the new recruits must posses digital ability.
- (iii) The hindrance from anywhere for the implementation of these should be removed.
- (iv) Sri Lanka T.V technology must be abreast global level.
- (v) Interaction and integration of social media through the viewers be encouraged and feed - back obtained.

There certainly is a remarkable growth in the Sri Lankan television technology. It is not comparable to the global standards. All concerned players and the government should unite to achieve the global standard.

நன்றி

வெகுசன தொடர்பாடல் துறையில் முதுத்துவமானிப் பட்ட ஆய்வினை இலங்கைப் பல்கலைக்கழகம் ஒன்றில் மேற்கொள்ளவேண்டும் என்ற என் விருப்பினையும் முயற்சியையும் பூர்த்திசெய்ய உறுதுணையாயிருந்த ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழக சிங்கள மற்றும் வெகுசன தொடர்பாடல் துறைத்தலைவர் பேராசிரியர் ரத்னசிறி அறங்கல அவர்களுக்கும், பட்டப்பின் கற்கைநெறிக்கான இணைப்பாளர் பேராசிரியர் சமான் சந்திரரணசிங்க அவர்களுக்கும், பட்டபின் கற்கைகள் பீடாதிபதி, உறுப்பினர்கள் மற்றும் முதலைவக்கும் எனது முதல் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாய்வேட்டின் மேற்பார்வையாளர்களாக பேராசிரியர் தம்மிக கங்காநாத் திசாநாயக்காவும் கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தனும் விளங்கியுள்ளனர். எனது இந்தப் புலமைசார் ஆய்வு திருப்திகரமான முறையில் அமைவதற்கு இவர்களிருவரும் தங்களது அறிவும் ஆற்றலும் நிறை ஆலோசனைகளைத் தொடர்ச்சியாக வழங்கி வந்தனர். குறிப்பிட்ட காலத்துக்குள் ஆய்வு நெறிமுறை தொடர்பாக என்னைப் பல வழிகளில் பயிற்றுவித்ததோடு மிகுந்த வேலைப்பஞக்களுக்கும் மத்தியிலும் எனது ஆய்வைப் பல முறைகள் திருத்தம் செய்து வழிப்படுத்தியவர்கள் இவர்கள்.

இந்த ஆய்வினை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்யும் வேகத்துடன் நான் அடிக்கடி ஏற்படுத்திய சிரமங்களையெல்லாம் பெருமனங்கொண்டு சகித்துக்கொண்டு இவ் ஆய்வினைப் பூர்த்திசெய்யக் காரணமாயிருந்த மேற்பார்வையாளர்களுக்கு எனது மரியாதையுடன் கூடிய நன்றியினைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

மேலும், எனது இந்த ஆய்வு முயற்சிக்குப் பல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தினது சிங்கள மற்றும் வெகுசனத் தொடர்பாடல்துறைத் தலைவர், பட்டபின் கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி, பிரதிப் பதிவாளர், மற்றும் ஊழியர்களுக்கும் எனது நன்றிகள்.

இந்த ஆய்வு முயற்சி திருப்திகரமான முறையில் அமையவேண்டும் என்று எப்போதும் என்னைத் தூண்டுகின்ற எனது தந்தையாருக்கும் இதர குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இவ்வாய்வுப் பிரதியை ஒளியச்சுச் செய்து உதவிய திருமதி கார்த்தியாயனி சர்மா அவர்களுக்கும் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

பொருளடக்கம்

Abstract

நன்றி

பொருளடக்கம்

இயல் ஒன்று

அறிமுகம்

1.1. ஆய்வுக்கான முன்னுரை

1.2. ஆய்வு அறிமுகம்

1.3. ஆய்வுக்கான காரணம்

1.4. ஆய்வின் வரையறைகள்

1.5. ஆய்வின் நோக்கங்கள்

1.6. கருதுகோள்கள்

1.7. சார்பியல் மூலங்கள்

1.8. ஆய்வு முறையில்

1.9. ஆய்வு அமைப்பு

இயல் இரண்டு

வெகுசனத் தொடர்பாடலில் தொலைக்காட்சித் தொழில்நுட்பம்

2.1. அறிமுகம் - கருத்துநிலை அடிப்படைகள்

2.2. தொலைக்காட்சி ஊடகத்தின் தொழில்நுட்பரீதியான வளர்ச்சிகள்

2.2.1. தொலைக்காட்சி ஒளிபரப்பு தொழில்நுட்பத்தின் அடிப்படைகள்

2.2.2. தொலைக்காட்சிப் பெட்டிகளின் தோற்றமும் வளர்ச்சியும்

2.2.3. தொலைக்காட்சி ஒளிப்பதிவுக் கருவியின் (கமரா) தோற்றமும் வளர்ச்சியும்

2.2.4. ஒளிப்பதிவும் படத்தொகுப்பும்

2.3. தொலைக்காட்சித் தொழில்நுட்பத்தின் போக்கு

இயல் முன்று

இலங்கையில் தொலைக்காட்சி ஊடகங்களின் தோற்றுக் காலத் தொழில்நுட்பங்களும் வளர்ச்சியும்

3.1. இலங்கையில் வெகுசனத் தகவல் பரிமாற்றமும் வெகுசன ஊடகங்களும்

3.2. இலங்கையில் தொலைக்காட்சி ஊடகத்தின் தோற்றும்

3.2.1. இலங்கைச் சுயாதீனத் தொலைக்காட்சிச் சேவை

3.2.2. இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம்

3.3. இலங்கை அரசு தொலைக்காட்சிகளின் தொழில்நுட்ப ரீதியான வளர்ச்சிகள்

3.4. இலங்கைத் தொலைக்காட்சிகளில் எண்மத் தொழில்நுட்பம்.

இயல் நாள்கு

தனியார் தொலைக்காட்சிகளின் தோற்றுமும் தொழில்நுட்ப ரீதியிலான வளர்ச்சியும்

4.1 அறிமுகம் (தனியார் தொலைக்காட்சி ஊடகத்தின் தோற்றுத்திற்கு வழிவகுத்த காரணிகள்)

4.2. தனியார் தொலைக்காட்சி ஊடகங்கள்

4.2.1. சுவர்ணவாஹினியின் தொழில்நுட்ப வளர்ச்சி

4.2.2. எம்.ரீ.வி. ஊடக வலையமைப்பின் தொழில்நுட்ப வளர்ச்சி

4.2.3. ரீ.வி. தெரணவின் தொழில்நுட்ப வளர்ச்சி

4.2.4. ஹிரு ரீவியின் தொழில்நுட்ப வளர்ச்சி

4.3. தொலைக்காட்சி ஒளிபரப்பில் தொழில்நுட்ப ரீதியிலான வளர்ச்சிகள்

4.4. தொலைக்காட்சிப் படைப்பாக்கங்களில் தொழில்நுட்பரீதியிலான வளர்ச்சிகள்

இயல் ஐந்து

பரிந்துரைகளும் முடிவுரையும்

பின்னினைப்புக்கள்

பின்னினைப்பு – 01 வினாக்கொத்து

பின்னினைப்பு – 02 ஆய்வுக்குப் பயன்பட்ட நிழற்படங்கள்

பின்னினைப்பு – 03 ஆய்வுக்காக நேர்முகம் காணப்பட்டோர்கள்

இலங்கைத் தொலைக்காட்சி ஒளிபரப்புகள்

பின்னினைப்பு – 04 உசாத்துணை நூற்பட்டியல்

வலையமைப்புக்கள்

பின்னினைப்பு – 05 கலைச்சொற்கள்